


Article Date	Headline / Summary	Publication
19 Jul 2026	Are you planning to buy vehicle insurance? These points are important!	Nanayam Vikatan(Tamil)

வாகனக் காப்பீடு ▶



விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பல்வேறு எதிர்பாராத சம்பவங்களால் வாகனத்துக்கு ஏற்படும் சேதங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குகிறது.

புதிய கார் வாங்கும் தனிநபர்கள், கட்டாயமான 3 ஆண்டுகள் மூன்றாம் நபர் காப்பீட்டுடன் சேர்த்து 1 ஆண்டு அல்லது 3 ஆண்டுகள் ஓன் டேமேஜ் காப்பீட்டைத் தேர்வு செய்யலாம். அதேபோல், புதிய இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம். அதனுடன் 1 ஆண்டு அல்லது 5 ஆண்டுகள் ஓன் டேமேஜ் காப்பீட்டைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வாகன உரிமையாளர்களுக்கு நீண்டகால பாதுகாப்பு மற்றும் புதுப்பித்தல் சிரமம் குறைகிறது.

ஸ்டாண்ட்அலோன் ஓன் டேமேஜ் காப்பீடு!

ஸ்டாண்ட்அலோன் ஓன் டேமேஜ் (Standalone Own Damage - SAOD) காப்பீடு என்பது உங்கள் சொந்த வாகனத்துக்கு ஏற்படும் சேதங்களை மட்டும் பாதுகாக்கும் ஒரு காப்பீட்டு திட்டம். இந்தக் காப்பீடு, சாலை விபத்துகள், மோதல்கள், திருட்டு மற்றும் கொள்ளை, தீ விபத்து, வெடிப்பு சம்பவங்கள், வெள்ளம், நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள், கலவரம் மற்றும் சேதப்படுத்தும் மனிதச் செயல்கள் போன்ற ரிஸ்க்குகளிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

மூன்றாம் நபர் காப்பீடு மற்றவர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கும் போது, எஸ்.ஏ.ஓ.டி காப்பீடு வாகனத்தின் பழுது பார்க்கும் செலவு அல்லது மாற்றுச் செலவுக்கான நிதி பாதுகாப்பை வழங்குகிறது.

வாகனக் காப்பீடு எடுக்கப்போகிறீர்களா... இந்த விஷயங்கள் முக்கியம்!



நதியாவில் வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் வாகனக் காப்பீடு மிகவும் முக்கியம். 1988-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, மூன்றாம் நபர் காப்பீடு (Third Party Insurance) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீடு இல்லாமல் யாரும் சாலையில் வாகனத்தை ஓட்டக்கூடாது. இந்தக் காப்பீடு, ஒருவரின் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் உடல் காயம் அல்லது சொத்து சேதத்துக்கு நிதி பாதுகாப்பை (Financial Protection) வழங்குகிறது.

ஆனால், இந்த மூன்றாம் நபர் அடிப்படை காப்பீடு உங்கள் சொந்த வாகனத்துக்கு ஏற்படும் சேதங்களை பாதுகாக்காது. இதை ஈடுகட்டுவதற்காக பலர் பேக்கேஜ் பாலிசி (Package Policy) அல்லது ஓன் டேமேஜ் (Own Damage) பாலிசியைத் தேர்வு செய்கிறார்கள். இந்தக் காப்பீடு விபத்து, திருட்டு, தீ

7 0 நாணயம் விகடன் 19.7.2026 vikatan.com

ராகேஷ் கௌல்,

தலைமை விநியோக அதிகாரி - சில்லறை வணிகப் பிரிவு,
பஜாஜ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் லிமிடெட்.



**நீண்டகால எஸ்.ஏ.ஓ.டி காப்பீட்டை ஏன்
பரிசீலிக்க வேண்டும்?**

ஒவ்வோர் ஆண்டும் காப்பீட்டைப் புதுப்பிக்கவேண்டிய அவசியம் இருக்காது. இதனால் புதுப்பித்தல் தேதியை மறந்துவிடும் ரிஸ்க்கும் குறைகிறது. மேலும், காப்பீட்டுக் கட்டணங்கள் ஆண்டுதோறும் அதிகரிக்கும் சூழலில், நீண்டகாலத் திட்டம் எடுத்தால் தற்போதைய கட்டணத்தை நிலை நிறுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் எதிர்காலக் கட்டண உயர்வுகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது. பல காப்பீட்டு நிறுவனங்கள் நீண்டகாலத் திட்டங்களுக்கு கூடுதல் பிரீமியத் தள்ளுபடியும் வழங்குகின்றன. இதனால், மொத்தச் செலவு குறைவாக இருக்கக்கூடும்.

**தற்போது கிடைக்கும்
புதிய கால அளவு விருப்பங்கள்!**

முன்பு பெரும்பாலும் ஓராண்டு எஸ்.ஏ.ஓ.டி திட்டங்களே அதிகமாக கிடைத்தன. தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் பல புதிய கால அளவு தேர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. கார்களுக்கு, ஓராண்டு, 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகள் எஸ்.ஏ.ஓ.டி திட்டங்கள் கிடைக்கின்றன. இருசக்கர வாகனங்களுக்கு ஓராண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் எஸ்.ஏ.ஓ.டி திட்டங்கள் கிடைக்கின்றன. இதனால், வாகன உரிமையாளர்கள் தங்களது பயன்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கு ஏற்ப சரியான கால அளவைத் தேர்வு செய்ய முடிகிறது.

**நீண்டகால எஸ்.ஏ.ஓ.டி காப்பீட்டின்
முக்கிய நன்மைகள்!**

தொடர்ச்சியான பாதுகாப்பு:

6

**கார் அல்லது இருசக்கர வாகனம்
எதுவாக இருந்தாலும், தற்போது கிடைக்கும்
புதிய நீண்டகால காப்பீட்டு விருப்பங்களை ஆராய்ந்து,
உங்கள் தேவைக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வு செய்வது
புத்திகாலித்தனமான முடிவாக இருக்கும்.**

9

ஒருமுறை காப்பீடு எடுத்தால் பல ஆண்டுகள் கவலையின்றி வாகனத்தைப் பயன்படுத்த முடியும். விபத்து, திருட்டு, தீ விபத்து அல்லது இயற்கை பேரிடர் போன்ற ரிஸ்க்களிலிருந்து தொடர்ந்து பாதுகாப்புக் கிடைக்கும்.

எளிமையான நிர்வாகம்: அடிக்கடி புதுப்பித்தல் செய்யவேண்டிய அவசியம் இல்லாததால் ஆவணப் பணிகள் குறைகின்றன. மேலும், புதுப்பித்தலைத் தவறவிடும் ரிஸ்க்கும் நீங்குகிறது.

செலவு சேமிப்பு: நீண்டகால திட்டங்களில் கட்டண உயர்வுகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது. சில சமயங்களில் கூடுதல் தள்ளுபடிகளும் வழங்கப் படுகின்றன.

சிறந்த சேவை அனுபவம்: ஒரே காப்பீட்டு நிறுவனத்துடன் நீண்டகால உறவு தொடர்வதால் சேவை அனுபவம் மேம்படும். தேவையான நேரத்தில் உதவி பெறுவது எளிது.

கால அளவு தேர்வு சுதந்திரம்: ஒவ்வொருவரின் வாகனப் பயன்பாடும் வேறுபடும். அதனால் 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் போன்ற பல்வேறு விருப்பங்களில் தங்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

கார் அல்லது இருசக்கர வாகனம் எதுவாக இருந்தாலும், தற்போது கிடைக்கும் புதிய நீண்டகால காப்பீட்டு விருப்பங்களை ஆராய்ந்து, உங்கள் தேவைக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வு செய்வது புத்திகாலித்தனமான முடிவாக இருக்கும். சரியான காப்பீடு இருந்தால், எதிர்காலத்தை நிம்மதியாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள முடியும்.

vikatan.com நாணயம் விகடன் 19.7.2026 7 1